



දේශීය ආදායම් දෙපාර්තමේන්තුව

உள்ளாட்சு இறைவர்த் திணைக்களம்

Inland Revenue Department

SVAT இற்காக பதிவுசெய்த ஆட்களுக்கான அறிவித்தல்

இலகுவகூத்தப்பட்ட பெறுமதிசேர் வரி (SVAT) திட்டத்தினை இரத்துசெய்தல் மற்றும் இடர் அடிப்படையிலான மீளளிப்புத் திட்டத்தினை (RBR) அறிமுகப்படுத்தல்

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தப்பட்டவாறான) சட்டத்தின் பிரகாரம், 2025 ஒக்டோபர் 01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் SVAT திட்டம் இரத்து செய்யப்படுவதுடன், அதற்குப் பதிலாக இடர் அடிப்படையிலான மீளளிப்புத் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

இடர் அடிப்படையிலான மீளளிப்புத் திட்டத்தின் நோக்கமாக அமைவது தகைமையுடைய ஏற்றுமதியாளர்கள் மற்றும் செயற்திட்டங்களுக்காக, உரிய நேரத்தில் வினைத்திறன் மிக்கதாக VAT மீளளிப்பு கொடுப்பனவு வசதிகளை வழங்குவதாகும். இத்திட்டத்தின் கீழ் வரிசெலுத்துநர் இடர் வகைப்படுத்தலுக்குப்படுவதுடன் உரிய VAT விபரத்திரட்டுக்கள் மற்றும் உரிய அட்டவணைகளை கையளிப்பதற்குப்பட்டு, VAT விபரத்திரட்டுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட தினம் தொடக்கம் 45 நாட்களுக்குள் மீளளிப்பு கொடுப்பனவு வழங்கப்படும்.

அட்டவணைகள் சமர்ப்பிக்காமை மற்றும் அட்டவணைகளில் ஏதேனும் தவறு தாரணமாக அறிவித்தல் (Notice 2) வழங்கப்படும் பட்சத்தில், 45 நாட்கள் கணிப்பீடு செய்யப்படுவது, அறிவித்தலுக்கமைவாக இணங்கும் தினம் தொடக்கமாகும்.

2025 ஒக்டோபர் 01 அன்று அல்லது அதற்குப் பின்னர், தொடங்கும் வரி காலப் பகுதிகளுக்கு தகைமையுடைய VAT பதிவு செய்தவர்களுக்கு, மீளளிப்பு கொடுப்பனவு வழங்கப்படுவது, இடர் அடிப்படையான வகைப்படுத்தல் முறைமையை அடிப்படையாகக் கொண்டு ஆகும். தகைமையுடைய VAT பதிவு செய்தவர்கள் விஞ்ஞான ரீதியாகவும் புள்ளிவிபர அடிப்படையிலும் இடர் நிலையினை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தி சரியான நேரத்தில் பதிவு செய்தல், துல்லியமான விபரத்திரட்டுக்களை வழங்குதல், மற்றும் உரிய நேரத்துக்கு கொடுப்பனவினை மேற்கொள்ளல் உட்பட ஒப்பீட்டு தொகை செயற்பாட்டு முறைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இம் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு தகைமையுடைய வரிசெலுத்துநர்கள், குறைந்த இடர் கொண்ட, நடுத்தர அளவு இடர் கொண்ட, உயர் இடர் கொண்ட என்ற அடிப்படையின் கீழ் வகைப்படுத்தப்படும். மீளளிப்பு கொடுப்பனவு அமுல்படுத்தப்படும் முறைகள் இவ் வகைப்படுத்தலின் கீழ் தீர்மானிக்கப்படும்.

- ❖ குறைந்த மற்றும் நடுத்தர அளவு இடர் கொண்ட வரி செலுத்துநர்கள் : ஆரம்ப பரிசோதனைகள் இன்றி மீளளிப்பு கொடுப்பனவினை செயற்படுத்தி துரிதமாக வழங்கப்படும். மீளளிப்பு கொடுப்பனவின் பின்னர் வரி விபரத்திரட்டுக்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும்.
- ❖ உயர் இடர் கொண்ட வரி செலுத்துநர்கள் : மீளளிப்புக் கொடுப்பனவினை அமுல்படுத்தி வழங்குவதற்கு முன்னர், வரி விபரத்திரட்டுக்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும்.

புதிய முறைமையின் கீழ் VAT மீளளிப்பு கொடுப்பனவிற்காக தகைமைபெறும் VAT பதிவு செய்தவர்கள்

- ❖ ஏற்றுமதியாளர்கள் : நேரடி ஏற்றுமதி பெறுமதி முன்னைய கலண்டர் ஆண்டில் மொத்த விநியோக பெறுமதியில் 50% இனை விட கூடுதலான இருத்தல் வேண்டும்.
- ❖ செயற்திட்டம் : பெறுமதிசேர் வரி (VAT) சட்டத்தின் 22(7) ஆம் பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட செயற்திட்டம்.
- ❖ செயற்திட்டத்திற்கான விநியோகஸ்தர்கள் : உரிய விநியோகத்தின் மொத்த வழங்கல்கள் 50% இனை விஞ்சும்போது, அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட விசேட செயற்திட்டங்கள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி செயற்திட்டங்கள் (SDP) இற்கான விநியோகஸ்தர்கள்.

மேலதிக விபரங்களுக்காக, கீழ் குறிப்பிடப்பட்ட தொடர்பினை பயன்படுத்தி தொடர்ந்து வினவும் கேள்விகள் (FAQ) தொடர்பில் கவனம் செலுத்தவும்.

https://www.ird.gov.lk/en/Lists/Latest%20News%20%20Notices/Attachments/702/VAT31072025_SVAT_Repeal_FAQs_QG.pdf

உள்ளாட்சு இறைவரி ஆணையாளர் நாயகம்



வரிகள் - வளமான எதிர்காலத்திற்காக

வலைத்தளம் : www.ird.gov.lk [f https://www.facebook.com/irdcolsl](https://www.facebook.com/irdcolsl)



www.plusinfo.lk